1995 ஏப்ரல் 19]

முற்பகல் 10-15

மாண்புமிகு பேரவைத் தலைவர் : டாக்டர் மு. சீனியம்மாள்.

டாக்டர் மு. சீனியம்மாள்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நமது நாட்டில் தொழுநோயாளிகளுக்கென சிகிச்சை அளித்து, அதற்கு சிகிச்சை முடிந்த பின்னர் அவர்களுக்கு காப்பகம் அமைத்து ரீஹேபிளிடேஷன் முறையில் அவர்களுக்கென்று தொழில் வழங்கி அவர்களை காத்துக் கொண்டிருப்பது போல் இந்த மன நோயாளிகளுக்கும் அவர்கள் இந்த சமுதாயத்திலே வந்தால் திருப்பி மறுவாழ்வு அடைய முடியாது என்கின்ற அடிப்படையில் இந்த அரசாங்கமே அவர்களுக்கு ஒரு காப்பகம் அமைத்து ரீஹேபிளிடேஷன் முறையில் தொழில் செய்வதன் மூலமாக ஒரு வாழ்வளிப்பதற்கு அமைச்சர் முன்வருவாரா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஏற்கனவே, மனநோயாளிகளாக வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை அளிக்கப்பட்டு ஓரளவிற்கு தெளிவு பெற்றவர்கள் அவர்களுடைய பெற்றோர்களுடனோ, அல்லது உறவினர்களுடனோ போகிறார்கள். அதற்குப் பின்னாலே அவர்கள் யாராவது ஒருவருடைய பாதுகாப்பிலே இருப்பது தான் சரியாக இருக்குமேயொழிய, தனியாக அவர்களுக்கு தொழிலைத் துவங்கிக் கொடுப்பதென்பது அவ்வளவு வெற்றிகரமாக இருக்குமா என்று நம்மால் கருதமுடியாது. எனவே, அப்படிப்பட்ட நிலைக்கு போகாமல் அந்த சிகிச்சை கொடுப்பதற்கு பொறுப்பு நாம் ஏற்கலாம். அதற்குப் பின்னாலே தொடர்ந்து அவர்களை கண்காணிப்பதற்கு வேண்டிய, பாதுகாக்க வேண்டிய பொறுப்பை அந்தக் குடும்பம் ஏற்றுக்கொள்வது நல்லது. ஒருவருமே இல்லாத அநாதைகளாக இருக்கிறார்கள் என்று சொன்னால் அந்தப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளலாம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 344, திருமதி வி. ஜி. மணிமேகலை, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்.

344—

காரியாப்பட்டி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தல்

***35690—**திருமதி வி. ஜி. மணிமேகலை:

மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) அருப்புக்கோட்டை தொகுதி, காரியாப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மறைக்குளம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசிடம் செயற்குறிப்பு உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது அமைக்கப்படும்?

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) இல்லை

(ஆ) இக்கேள்வி எழவில்லை.

திருமதி விஜி. மணிமேகலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற வள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாக இன்றைய தினம் 6½ கோடி தமிழக மக்களின் குல விளக்காக, கலங்கரை விளக்காக, விளங்கிக் கொண்டிருக்கும் நம்முடைய மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவியின் பொற்கால ஆட்சியிலே, கற்பகத் தருவின் அடியிலே இருக்கக் கூடிய காகமும் அமுதுண்ணும், என்று விவேக சிந்தாமணியிலே இருக்கிறது. மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இல்லை என்று கூறி விட்டார்கள். அப்படி கற்பகத் தருவினில் இருக்கக் கூடிய காகமும் அமுதுண்ணும் என்கின்ற நிலைமையில் இன்றைக்கு தமிழக ஆட்சியில் புரட்சித் தலைவியின் கீழ் பலபேர் பயன் அடைந்து இருக்கக் கூடிய அரசிலே எங்கள் அருப்புக்கோட்டை தொகுதியில் இருக்கக் கூடிய மக்கள் மிகவும் பாமர மக்கள், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்கள். அவர்களுக்கு எந்த இடத்திலும், மறைக்குளம் என்ற கிராமத்திலே கூட மருத்துவ வசதிகள் சிறிதும் இல்லை. கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தூரத்திலுள்ள நரிக்குடிக்கு செல்லவேண்டியிருக்கிறது. காரியாப்பட்டிக்குச் செல்லவேண்டுமென்றால் 20 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு போக்குவரத்து வசதியும் அடிக்கடி கிடையாது. கட்டிலிலே தான் அவர்கள் உடல்நலம் அற்றவர்களை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்ற அங்கு இருக்கக் கூடிய பலர் மருத்துவமனைகளை அமைப்பதற்குண்டான உதவிகளை செய்வதாக, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு நேரடியாக வந்தபோது, மனு கொடுத்து இருக்கின்றார்கள். நிலத்தையும் அங்கு இருக்கக் கூடியவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இன்னும் என்னென்ன வசதி வேண்டுமென்றாலும் அரசுக்கு உதவுவதற்காக தயாராக இருக்கின்றார்கள். இந்த நிலைமையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மறுபரிசீலனை செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் இல்லை என்பதற்கு பதில் வேறு ஒரு வார்த்தையை தேடிக் கொடுத்தால் அதை வேண்டுமானால் நான் சொல்கிறேன். ஆனால், இப்போது இருக்கிற நிலை அங்கேயிருக்கிற மக்கள் தொகையின்

அடிப்படையிலே தான் எவ்வளவு மருத்துவமனைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களை கொடுப்பது என்பது முடிவெடுக்கப்பட்டு அந்த மக்கள் தொகையின் அடிப்படையிலே பார்க்கிறபொழுது ஏற்கனவே இரண்டு மருத்துவமனைகள் உங்களுக்கு இருக்கிற காரணத்தினால் கூடுதலாகக் கொடுக்கமுடியாது என்ற நிலை இருக்கிறது. ஆனால், நீங்கள் டிஸ்டென்சைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள். நீண்டதூரமாக இருந்தால் அதைப்பற்றி அரசு தனியாக பரிசீலித்து முடிவெடுக்கும். இப்போது என்னால் உறுதியாக சொல்ல முடியாது. போக்குவரத்து வசதி பற்றி சொன்னார்கள். தனியாகப் போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு ஒரு கேள்வியைப் போட்டால் உடனடியாக அந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும். எனவே, கட்டிடம் கட்டி உங்களுக்கு மருத்துவமனை கொண்டு வருவதற்கு கொஞ்சம் காலம் ஆகும். ஆனால், உடனடியாக ஒரு பஸ்ஸை அவர்களால் விட்டுவிட முடியும். அந்தப் பிரச்சினையை நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் காலம் கடந்துதான் செய்து முடிப்பார்கள். ஆனால் போக்குவரத்துத் துறை அமைச்சர் உடனடியாகச் செய்து முடிப்பார் என்பது போல அது வரப்போகிறது.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அதற்கு இடம் பார்க்க வேண்டும். கட்டிடம் கட்ட வேண்டும். அதற்கு ஒரு பஸ்ஸை விட்டு விட்டால் சுலபமாக இருக்கும் என்பதற்காகத் தான் சொன்னேன்.

முற்பகல் 10-20

திருமதி வி. ஜி. மணிமேகலை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்றையதினம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து இன்றைக்கு மருத்துவ துறையிலே பல புரட்சிகரமான திட்டங்களை எல்லாம் உருவாக்கி அதற்கு செயல் வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கும் மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அவர்கள் ஆட்சியிலே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூறுவதைப் போல இடத்தை நாங்களே, அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களே தரத் தயாராக இருக்கிறார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஒரு மருத்துவரை மட்டும் அங்கு தந்தார்கள் என்றால் அதுவே போதுமானதாக இருக்கும். அதைப்போல போக்குவரத்துத்துறை பற்றி கூறினார்கள். போக்குவரத்துத்துறை எங்களுக்கு 2 பஸ்களை ஏற்கனவே வழங்கியுள்ளது. அங்கு மக்கள்தொகை குறைவாக இருக்கின்றதால் போக்குவரத்து வசதி நன்றாக இருக்கிறது. இரவு நேரங்களிலே அடிக்கடி செல்லமுடியாத சூழ்நிலையில் அங்கே மருத்துவர்கள் இருந்தால் அங்கு உடனடியாக சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதை நான் குறிப்பிட்டேன் என்பதை தங்கள் வாயிலாக மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு

அமைச்சர் அவர்கள் மருத்துவரையாவது அங்கு டெபுடேஷனில் காரியாப்பட்டியில் இருக்கக்கூடிய அரசு மருத்துவரை அங்கு வாரத்திற்கு 2 நாட்களோ 3 நாட்களோ-போடுவதற்கு ஆவன செய்வார்களா என்பதை அறிய விரும்புகிறேன். நாங்களே-அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களே இடத்தையும் தருகின்றோம். அதற்குண்டான வசதியும் செய்து தருகிறோம் என்பதையும் தங்கள் வாயிலாக அவரிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சு. முத்துசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒரு மருத்துவமனைக்கு இடம் வாங்குவதோ அல்லது கட்டிடம் கட்டுவதோ அரசாங்கத்திற்கு கொஞ்சம் சுலபம்தான். ஆனால் அதற்கு மருத்துவர்கள் போடுவது என்பதுதான் ரெக்கரிங் காஸ்ட் அதிலேதான் கூடுதலாக வருகிறது. எனவேதான் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இருந்தாலும் இவ்வளவு அக்கறையோடு மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் அதிலே முயற்சி எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எனவே உடனடியாக நீங்கள் அதற்கு ஏற்பாட்டைச் செய்யுங்கள். முதல் கட்டமாக டெபுடேஷனிலே மருத்துவர் ஒரு நாள் 2 நாள் அங்கே வருவதற்கான நடவடிக்கை எடுக்க முடியுமா என்பதைப் பற்றி நாங்கள் ஆய்வு செய்கிறோம். அடுத்த ஆண்டு இதைப்பற்றி பரிசீலிக்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : வினா எண் 345, திரு. வி. கே. சின்னசாமி, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் வனத் துறை அமைச்சர்.

345—

பெண் ஓட்டுநர், நடத்துனர் நியமித்தல்

***35802**—திரு. வி. கே. சின்னசாமி:*

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் வனத் துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) மகளிர், சிறார்க்கென இயக்கப்படும் பேருந்துகளில் பெண் ஓட்டுநர், நடத்துனர் நியமிக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

(ஆ) ஆம் எனில், எப்பொழுது நிறைவேற்றப்படும்?

மாண்புமிகு திரு. கே. ஏ. செங்கோட்டையன், போக்குவரத்து மற்றும் வனத் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) மற்றும் (ஆ) : மகளிர், சிறார்க்கென முழுநேரமும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அவ்வாறு பேருந்துகள் இயக்கப்படும் பொழுது, பெண்களை ஓட்டுநர்களாகவும், நடத்துனர்களாகவும் நியமிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

TRUTH ALONE TRIUMPHS